

வரையறுக்கப்பட்ட அன்றி லெகோ மீற்றரிங் (தனியார்) கம்பனி - 2022

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அன்றி லெகோ மீற்றரிங் கம்பனி (பிறைவேட்) விமிட்டட்டின் ("கம்பனி") 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

என்னுடைய அறிக்கையன் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையில் விபரிக்கப்பட்ட விடயங்களைத் தவிர, கம்பனியின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றுவினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (ஸ்எல்ரூப்பிள்ஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலர்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் புதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்குகல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருள்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருள்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேலையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருள்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருள்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருள்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவிற்குவருதல். பொருள்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது

கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் மீதான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|--|---|---|
| (அ) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிக்கை பிரகாரம், கம்பனியானது 2022 திசைம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 23.4 மில்லியன் தொகையான முன்னைய ஆண்டு வரி மற்றும் தண்டப்பணம் செலுத்த வேண்டியதாக உள்ளது. எவ்வாறாயினும், கம்பனியானது பொறுப்பினை அங்கீரித் திருக்கவில்லை. இதன் விளைவால், பொறுப்பு 2022 திசைம்பர் 31 இல் உள்ளவாறு குறைத்துக் காட்டப்பட்டதுடன் | மேற்குறித்த ரூபா 23,436,731 ஆண தொகையிலிருந்து, ரூபா 10,205,157 வரி நிலுவையாகவும் ரூபா 13,231,574 தண்டப்பணமாகவும் மாத்திரமே உள்ளது. VAT இற்காக செலுத்த வேண்டிய தொகையும் செலுத்த வேண்டியதாக உள்ளதுடன் வரி நாங்கள் மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட வரி மற்றும் தண்டப்பணங்களை சுருக்கி IRD இற்கு எழுத்தியுள்ளோம். | உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் உடன்படாமையை தெளிவாக்குவதற்கும் தேவையான சீராக்கல்களை செய்வதற்கோ அல்லது நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்துவதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். |

நிறுத்திவைத்த இலாபங்கள்
அதிகரித்துக்
காட்டப்பட்டிருந்தது.

| | | | |
|---|--|---|---|
| (ஆ) கம்பனியானது | மீளாய்வாண்டில் ரூபா 7.1 மில்லியன் மிகை அறவீட்டு வரிச் செலவினம் ஒன்றை செலுத்தியிருந்தது. எவ்வாறாயினும், 2022 ஆகஸ்ட் 10 இல் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கக்பட்ட மிகை அறவீட்டு கணக்கீடு மீதான மாற்றிட்டு சுத்திகரிப்பு கூற்றிகான பிற்சேர்க்கை (SoAT) பிரகாரம், மிகை அறவீட்டு வரிச் செலவினம் முறைப்படி பதியப்பட்டிருக்கவில்லை. புதிலாக மிகை அறவீட்டு வரிக் கொடுப்பனவு வருமான வரிப் பொறுப்பு கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. | ரூபா 7.1 மில்லியன் தொகையான மிகை அறவீட்டு வரி சரியாக செலுத்தப்பட்டது, ஆனால் கணக்கேக்குகளில் சரியாக கணக்கீடு செய்யப் பட்டிருக்கவில்லை. இது நாட்குறிப்பு பதிவுகளை அனுமதிப்பதன் மூலம் கணக்கேக்குகளில் ஏற்கனவே சீராக்கப்பட்டது. | நிதிக்கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும். |
| (இ) LKAS - 12 வருமான வரி | இன் 79 மற்றும் 80 ஆம் பிரிவுகளின் பிரகாரம், முன்னைய காலப்பகுதியின் தற்போதைய வரிக்கான காலப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட ஏதாவது சீராக்கல்கள் புறம்பாக வெளிப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது நிதிக்கூற்றுக்களில் முன்னைய ஆண்டுகளின் குறைவான/ மிகையான வருமான வரி ஏற்பாடுகள் இதன்படி அங்கீரிப்பட்டிருக்கவில்லை. | முன்னைய ஆண்டுகளின் மிகையான வருமான வரி ஏற்பாடுகள் கவனத்திற்கொண்டு திருத்தப்படும். | கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியோழுக வேண்டும். |
| (ஈ) LKAS 16- ஆதனம், பொறி உபகரணங்களின் 51 ஆம் பிரிவின் பிரகாரம், சொத்தின் மீதியான பெறுமதி மற்றும் பயன்பட்டுக் காலம் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் மீளாய்வு செய்யப்பட வேண்டியதுடன் முன்னைய மதிப்பீடுகளில் இருந்து எதிர்பார்ப்புகள் வேறுபடின் மாற்றங்கள் LKAS 8 இற்கமைய கணக்கீட்டு | கம்பனியானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் போது சில பொறிகளை மீளமைப்பதற்கு திட்டமிட்டது, ஆனால், மூலதனச் செலவினம் நிலவிய பொருளாதார நிலைமை காரணமாக கைவிடப்பட்டது. கம்பனியானது முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்டும் இன்னமும் பயன்பாட்டுள்ள சொத்துக்களை மீன் மதிப்பீடு செய்வதற்கு படிமுறைகள் | -மேற்படி- | |

மதிப்பீடுகளில் உள்ள எடுக்கப்படுகின்றன.
 மாற்றங்களிற்காக கணக்கீடு
 செய்ய வேண்டும்.
 எவ்வாறாயினும்,
 கம்பனியானது ரூபா 95.6
 மில்லியன் தொகையான
 முழுமையாக
 பெறுமானத்தேய்வு
 செய்யப்பட்டும் இன்னமும்
 பயன்பாட்டுள்ள சொத்துக்கள்
 இதன்படி மீளாய்வு
 செய்யப்பட்டிருக்கில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 146.8 மில்லியன் தொகையான நட்டமாக உள்ளதுடன் அதற்கு நேராத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 76.1 மில்லியன் தொகையாகும். ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 222.9 மில்லியன் தொகையான வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் போது ஐ.அ.டொலர்களிற்கு எதிரான ரூபா பெறுமதியின் கடுமையான தேய்வு காரணமாக மின்வலு மீற்றற்றகளின் அலகுக் கிரயம் அதிகரித்திருந்தமை சரிவிற்கான பிரதான காரணமாக இருந்தது.

2.2. முக்கிய வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு

- (அ) மீளாய்வாண்டிற்கான வருமானம் 24 சதவீதத்தால் விழ்ச்சியடைந்திருந்ததுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது விற்பனை கிரயம் 5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 107 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. ஸ்கிரப் விற்பனைகள் அதிகரித்தமையே இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக உள்ளது.
- (இ) கப்பனியின் நிதி வருமானம் 555 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நிதிக் கிரயம் 28 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

2.3 விகிதங்களின் பகுப்பாய்வு

- (அ) கம்பனியின் தேறிய இலாபம் / (நட்டம்) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது 5 சதவீதத்திலிருந்து (13) சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. நடைமுறை விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது 1:0.62 இலிருந்து 1:0.72 இற்கு வீழ்ச்சியடைந்திருந்தது
- (ஆ) உரிமை மூலதனத்திற்கான பெறுகைகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் பொது 12 சதவீதத்திலிருந்து (25) சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையீனங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியின் கடமைகள் பொருட்கள் அனுப்புதல் குறிப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஸங்கா மின்சார (தனியார்) கம்பனிக்கு அனுப்பப்பட்டிருக்காத 7,000 (LECO) எண்ணிக்கையான தகவல் மாதிரிகளிற்கான ஏனைய ஆவணங்கள் என்பவற்றினை தயாரித்திருந்தது. மேலும், LECO விலைப்பட்டியல் மீது ரூபா 28.6 மில்லியன் முழுக் கொடுப்பனவை செய்திருந்ததுடன் ஏனைய ஆவணங்கள் மேற்குறிப்பிட்ட தகவல் மாதிரிகளிற்காக கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

சகல நிறுவனங்களினதும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மீது ஜக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரல் பிரகாரம், அதன் நோக்கெல்லையின் கீழ் இலக்குகள் மற்றும் செயற்பாடுகளின் அமுலாக்கவில் பங்களிப்பு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் மற்றும் முன்னேற்றத்தை அளவிடுவதற்காக பொருத்தமான குறிகாட்டிகள் என்பவற்றினை இனங்காணப் பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரை

லங்கா மின்சார கம்பனிக்கு விடுவிக்கும் கையாளல் அதற்கான கடமைக்கு பொறுப்பானவர்களை கவனத்திற் கொள்ளப்பட்டது உங்களுடைய அன்றி கம்பனியால் இளைப்பாற்று நம்பிக்கை பொறுப்பு குறைமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, முகாமைத்துவம் கம்பனியின் விதியை பாரதாரமாக மீறியமையால் முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்டளையிடப்பட்டிருந்தது.

பரிந்துரைகள்

மோசடி மற்றும் நிறுவன வளங்களின் தவறான பயன்பாட்டினை தவிர்ப்பதற்கு உள்ளக கட்டுப்பாட்டு முறைமையை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

முகாமைத்துவத்தின் கருத்துரை

2022 ஆம் ஆண்டின் போது ALMC ஆனது வெளிநாட்டு நாணய பரிமாற்ற நெருக்கடி மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடன் பத்திரம் திறப்பதிலுள்ள கடினங்கள் என்பன காரணமாக சில பிரச்சனைகளிக்கு முகம்கொடுத்தது.

பரிந்துரைகள்

கம்பனி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மீது ஜக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரலுடன் இனங்கி யொழுக வேண்டும்.